*2013 ஏப்ரல் 26]*

*நிதிநிலைக்கேற்ப தற்போது கட்டடங்கள் கட்டுகிற பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, தமிழ்நாட்டிலே புதிதாகத் தொடங்கப்பட்ட 36 கல்லூரிகளுக்கு மாண்புமிகு இதய தெய்வம் தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், கட்டடங்கள் கட்டுவதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் 7 கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். ஆகவே, எதிர்காலத்தில் நிதிநிலை மற்றும் மாணவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மாண்புமிகு உறுப்பினர் கோரிய பகுதியில் கல்லூரி தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

*முற்பகல் 10—35*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *வினா வரிசை எண் 325, மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. குமரகுரு. இந்த வினா பிறிதொரு நாளில் எடுத்துக்கொள்ளப்படும்.*

*வினா வரிசை எண் 326, மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.எல். சுந்தரம், மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.*

**326—**

**சாலை வசதி**

***7022—திரு. பி.எல். சுந்தரம்:**

*மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—*

*பவானிசாகர் தொகுதி, சத்தியமங்கலம் வனக் கோட்டம், உகினியம் வன செட்டில்மென்ட் கிராமத்திற்குச் சாலை வசதி செய்ய அரசு ஆவன செய்யுமா?*

**மாண்புமிகு திரு. கே.டி. பச்சைமால், வனத் துறை அமைச்சர்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

*ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, சத்தியமங்கலம் வனக் கோட்டத்திற்குட்பட்ட உகினியம் வன செட்டில்மென்ட் கிராமம் வழியாக திம்பம்—கடம்பூர் சாலை (கானாபுத்தூர்—உகினியம் சாலை) குத்தியாலத்தூர் காப்புக்காடு*

வழியாகச் செல்கிறது. இச்சாலை 15 மைல் மற்றும் 4 பர்லாங் தூரம் குத்தியாலத்தூர் காப்புக்காட்டிலும், 5 மைல் மற்றும் 4 பர்லாங் தூரம் காப்புக்காட்டிற்கு வெளியிலும் செல்கிறது. 1937–1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இச்சாலையின் தற்போதைய அகலம் 3.75 மீட்டர் ஆகும்.

இச்சாலையில் (கானாபுத்தூர்–உகினியம் சாலை) பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட வேண்டிய 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 13–வது நிதிக் குழு திட்டத்தின்கீழ் 2011–2012 ஆம் நிதியாண்டில், மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய அரசு ரூ.43.00 இலட்சம் செலவில் அரசாணை (2D) எண் 27, சுற்றுச்சூழல் மற்றும்வனத் துறை, நாள் 16–6–2011–லே ஒப்பளிப்பு செய்யப்பட்டு, 31–3–2012–லே ரூ.43 இலட்சம் செலவில் சாலைப் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேற்படி சாலை கொசட்டி, கொத்தடை, களியடை, சாக்கரை மற்றும் உகினியம் கிராமத்தைச் சார்ந்த சுமார் 1,000 பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் போக்குவரத்திற்குப் பயன்பட்டு வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** மாண்புமிகு உறுப்பினர் திரு. பி.எல். சுந்தரம் அவர்கள்.

**திரு. பி.எல். சுந்தரம்:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கேள்வி அவைக்கு வரும் முன்னே, பவானிசாகர் தொகுதி, சத்தியமங்கலம் வனக் கோட்டம், உகினியம் வன செட்டில்மென்ட் கிராமச் சாலை சீரமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டுவிட்டது. அதற்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடம்பூரிலிருந்து மார்க்கம்பாளையம் ஊராட்சி 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊராட்சியில் 4 கிராமங்கள் உள்ளன. சுமார் 2,500 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 22 கிலோ மீட்டர் நீளமுள்ள கடம்பூர்-மார்க்கம்பாளையம் சாலையில், 20 கிலோ மீட்டர் சாலை வனத் துறைக்குச் சொந்தமானது. இதில் 8½ கிலோ மீட்டர் தூரத்திற்கு வனத் துறை, சாலை அமைத்துக் கொண்டிருக்கிறது.

*2013 ஏப்ரல் 26]*

*மீதியுள்ள 11½ கிலோ மீட்டருக்கு இந்த ஆண்டு சாலைகளை அமைத்துக் கொடுத்தால், இனி எந்தக் காலத்திலும் என்னுடைய தொகுதிக்கு வனத் துறையின் சார்பில் எந்தச் சாலையும் போடவேண்டுமென்று நான் கேட்க மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்.*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *மாண்புமிகு வனத் துறை அமைச்சர் அவர்கள்.*

**மாண்புமிகு திரு. கே.டி. பச்சைமால்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் கூறுகின்ற மார்க்கம்பாளையம் சாலையை துறைமூலம் ஆய்வு செய்து உடனடியாக சாலை அமைப்பதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*

**மாண்புமிகு பேரவைத் தலைவர்:** *வினா வரிசை எண் 327, மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. சவுந்தரராசன், மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள்.*

**327—**

## மேம்பாலம்

***21062—திரு. அ. சவுந்தரராசன்:**

*மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—*

*சென்னை, மூலக்கடையில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க அரசு முன்வருமா?*

**மாண்புமிகு திரு. எடப்பாடி கே. பழனிசாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்:** *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

*சென்னை, மூலக்கடையில் நடைபெற்றுவரும் மேம்பாலப் பணியை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.*